

IN THE COURT OF THE PRINCIPAL SUB JUDGE, KARUR

அசல் வழக்கு எண்	77/1985
நாள்	02.12.2025
வா.சா.1	ராஜேந்திரன்
வயது	76
ஊர்	திருச்சிராப்பள்ளி

சாட்சி மீண்டும் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டு பிரதிவாதி தரப்பு குறுக்கு விசாரணைக்காக அனுமதி வழங்கப்பட்டது.

3 வது பிரதிவாதி தரப்பு குறுக்கு விசாரணை தொடர்ச்சி

வா.த.சா.ஆ.16-ல் வரிசை எண்.8-ல் Address at which books of account are to be maintained என்ற காலத்தில் குறிப்புகள் எதுவும் இல்லை என்றால் சரிதான். வா.த.சா.ஆ.16-ல் Index of charges என்ற காலத்தில் தாவா சொத்திற்கு செலவு செய்ததற்கு உண்டான எந்த குறிப்பும் இல்லை என்று சொன்னால் சரிதான். சொத்திற்கான செலவினங்கள் அதில் வராது. தாவா சொத்திற்கும் வா.த.சா.ஆ.16 க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றால் சரியல்ல. வா.த.சா.ஆ.16-ல் வாதி நிறுவனத்திற்கு கடந்த 27.12.2022 ம் தேதியன்று இயக்குநராக நியமிப்பட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் சரிதான். எனக்கு பின்னிட்டு, இயக்குநர்களாக வாதி நிறுவனத்திற்கு 1. தேவதாஸ் கலாவா 2. இஸ்ரேல் ஜான்சன் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள் என்றால் சரிதான். எனக்கு பின்னிட்டு வாதி நிறுவனத்திற்கு, மேற்படியான 2 நபர்கள் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டதால், இவ்வழக்கில் நான் சாட்சியம் அளிப்பதற்கு சட்டப்படி தகுதி அற்ற நபர் என்றால் சரியல்ல. மேற்படி 2 நபர்கள் இயக்குநர்களாக வாதி நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட பின்பு, அவர்களிடம் முறையான அங்கீகாரம் பெறாமல் நான் சாட்சியம் அளிப்பது சட்டப்படி ஏற்றுக்கொள்வதற்கில்லை என்றால் சரியல்ல. வாதி நிறுவனத்தில் 9 இயக்குநர்கள் உள்ளார்கள். அவர்களில் யார் வேண்டுமானாலும் வாதி

நிறுவனத்தின் நலனுக்காக நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கலாம். மேற்படியான சங்கதிகளை என்னுடைய நிரூபண பிரமாண வாக்குமூலத்திலும், கூடுதல் பிரமாண வாக்குமூலத்திலும் நான் குறிப்பிட்டு கூறவில்லை என்றும், தற்போது குறுக்கு விசாரணையில் தான் முதல் முறையாக மேற்படியான சங்கதிகளை குறித்து முதன் முறையாக சாட்சியம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல. நான் வாதி திருச்சபையில் பொருளார் பொறுப்பில் இருந்தேன் என்றும், தற்போது வாதி திருச்சபையில் Educational Secretary பொறுப்பில் இருந்தேன் என்று குறிப்பிட்டுள்ளேன் என்றும், தற்போது வாதி நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதாக முன்னுக்கு பின் முரணாக சாட்சியம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல. தாவா சொத்து Trust புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டதற்கான உண்டான ஆவணம் எதையும் நான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல. Government Religions institution property register – ல் தாவா சொத்திற்கு பதிவு செய்யப்பட்டதற்கான உண்டான ஆவணம் எதையும் இவ்வழக்கில் தாக்கல் செய்யவில்லை என்று சொன்னால் சரியல்ல. தாவா சொத்து Trust-க்கு பாத்தியப்பட்டது என்று ஆணையர் கொடுத்த ஆவணங்கள் எதையும் இவ்வழக்கில் நான் தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல. தாவா சொத்தில் வாதி நிறுவனம் இது நாள் வரை எதுவும் மத ரீதியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தவில்லை என்று சொன்னால் சரியல்ல. வாதி நிறுவனம் பள்ளி நடத்தி வருவதால் மத சம்பந்தமான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்துவது இல்லை. தாவா சொத்தில் பள்ளி நடத்தி வருவதற்கு உண்டான அனுமதி ஆவணத்தை இவ்வழக்கில் தாக்கல் செய்துள்ளேன் என்றால் இல்லை. தாவா சொத்தில் இருந்து வருமானம் வருவதற்கு உண்டான ஆவணம் எதையும் இவ்வழக்கில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல. தற்போது வரை தாவா சொத்தில் உள்ள கட்டிடம் பிரதிவாதிகளால் மறுசீரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும், வாதி நிறுவனத்தில் ஒரு போதும் மறுசீரமைத்து பராமரிக்கப்படவில்லை என்றால் சரியல்ல. தாவா சொத்தில் நிரந்தர கான்க்ரேட் பில்டிங் கட்டப்பட்டுள்ளது என்று சொன்னால் சரியல்ல. தாவா சொத்தில் பிரதிவாதிகளின்

முன்னோர்கள் ரூ. 20,000 செலவிட்டு கட்டிடம் கட்டினார்கள் என்றும், அதன்பின்னிட்டு பிரதிவாதிகள் தற்போது ரூ. 20,00,000 செலவிட்டு மறுசீரமைப்பு செய்து பராமரித்து வருகிறார்கள் என்று சொன்னால் சரியல்ல. தாவா சொத்து வாத் Trust நிறுவனத்தின் கீழ் வருவதற்கு அரசு நாளிதழில் அறிவிப்பு ஏதேனும் கொடுத்தேனா என்றால் இல்லை. அவ்வாறு கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. வாத் நிறுவனம் எந்தவகையில் தாவா சொத்தை வாங்கினார்கள் என்ற விவரத்தையும், அதற்குண்டான ஆவணத்தை பற்றியும் எனது நிரூபண பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டு கூறவில்லை என்றால் சரியல்ல. தாவா சொத்து வாத் Trust நிறுவனத்தின் கீழ் வருகிறது என்பதை காட்டுவதற்கு நான் ஏதேனும் நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு பெற்றேனா என்றால் அவசியம் இல்லை. தாவா சொத்து வாத் Trust நிறுவனத்தின் கீழ் வருகிறது என்பதை காட்டுவதற்கு பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் எதையும் நான் தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல. தாவா சொத்து வாத் Trust நிறுவனம் Church grant land என்ற எந்த ஆவணமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல. வாத் நிறுவனத்தின் தாவா சொத்து என்பதை நிரூபணம் செய்வதற்கு மின்சார கட்டண ரசீது, சொத்து வரி ரசீது ஆகியவற்றை தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல. தாவா சொத்து வாத் Trust நிறுவனத்தின் சொத்து என்பதை காட்டுவதற்கு வருவாய் ஆவணங்கள் எதுவும் நான் தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல. வாத் நிறுவனம் Statutory temple trust என்றதின் கீழ் வராது என்று சொன்னால் சரியல்ல. வாத் நிறுவனத்தின் Scheme of trust, codicil and bye laws ஆகியவற்றை இவ்வழக்கில் நான் தாக்கல் செய்யவில்லை என்றால் மேற்படியானவைகள் இவ்வழக்கிற்கு அவசியம் இல்லை. மேற்படியான ஆவணங்கள் இவ்வழக்கிற்கு முக்கியமான ஆவணங்கள் என்றும், அதில் தான் CSI property அனைத்தும் தானாக public religions trust property ஆகாது என்றும், குறிப்பிடப்பட்டிருக்கும் என்றால் சரியல்ல.

(கற்றறிந்த பிரதிவாதி வழக்கறிஞரின் வேண்டுகோளுங்கிணங்க குறுக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது.)

என்னால் தட்டச்சுருக்கு சொல்லப்பட்டு
அவரால் தட்டச்சு செய்யப்பட்டு சாட்சிக்கு
படித்துக் காண்பிக்கப்பட்டு சரி என்று ஒப்புக்
கொண்டு என் முன் கையெழுத்து செய்தார்.
ஒ/ம். திரு. வேடியப்பன்
முதன்மை சார்பு நீதிபதி,
கரூர்.